

பாஸ்கா 2ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே! உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள். இயேசு உயிர்த்த பின் முதன்முதலாக தம் சீடர்கள் முன் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்துகிறார். அமைதி என்ற ஒற்றைச் சொல்லுக்காக அகிலமே ஏங்கித் தவிக்கிறது. அந்த அமைதி நிறைவாகக் கிடைப்பது நமது ஆண்டவரிடம் மட்டுமே.

உயிர்த்த ஆண்டவரைக் கண்ட சீடர்கள், மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் ஆண்டவரைப் பார்க்காத தோமா தன் ஐயத்தை வெளிப்படுத்துகிறார். ஐயத்தினை வெளிப்படுத்தும் போது தெளிவு கிடைக்கும். பின்பு இயேசுவைக் கண்ட தோமா, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று தமது ஆழ்ந்த விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை அறிக்கையிடுகிறார்.

இயேசுவைக் கண்டு நம்பிய தோமாவிடம், “காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்று இயேசு நம்மை வாழ்த்துகிறார். இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையே செய்தது போல் இயேசுவைச் சந்தித்த அனைவருமே நன்மை அடைந்தார்கள். பெரியதோர் மாற்றத்தை அடைந்தார்கள். அதுபோல் நாமும் ஆண்டவரின் பேரிரக்கத்துக்கு உரியவர்களாக வாழ்ந்திடவும், இயேசுவின் சாட்சிகளாக வாழ்ந்திட வரம் வேண்டியும் இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 5: 12-16)

இயேசு விட்டுச் சென்ற பணியை திருத்தூதர்கள் மக்களிடையே அடையாளங்களாகவும் அருஞ்செயல்களாகவும் செய்யத் தொடங்கினர். உடல் நலமற்றோரைக் குணமாக்கினர். பேதுருவைத் தேடி வந்தோர் அனைவருமே நலம் பெற்றதையும் தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் நலமடைவதையும் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருவெளிப்பாடு 1: 9-11a, 12-13, 17-19)

பலதரப்பட்ட மக்களில் இயேசு தாம் தேர்ந்து கொண்டவர்களை மூன்று ஆண்டுகளாக உடனிருந்து வழிநடத்திப் பயிற்சி அளித்ததோடு விட்டுவிடாமல் உயிர்த்த பின்பும் அவர்களைத் தேற்றி உடனிருந்து வழிநடத்திய விதத்தினை திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. பலவித நெருக்கடிகளினின்றும் எங்களை விடுவித்துக் காக்கும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், கன்னியர், பொதுநிலையினர் அனைவரும் தமக்கு வரும் துன்பமான சூழ்நிலைகளில் எல்லாம் இறைவார்த்தை, நற்கருணை ஆகியவற்றால் வலிமையடைந்து உம் பணி செய்வதற்கு வேண்டிய அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்திய எம் இறைவா!

உலக நாடுகளில் அமைதி நிலவிடவும், போர் முழக்கங்களும், பகை உணர்வுகளும் நீங்கி மக்கள் தீங்கின்றி நலமுடன் வாழும் நிலை ஏற்படவும், இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாட்டுத் தலைவர்களிடும் அன்பும் கருணையும் இரக்க மனமும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருப்பேன்” என்றுரைத்த இறைவா!

எங்களது வாழ்வில் நாங்கள் உம்மை முழுமையாக அறிந்து கொண்டு, உமது வார்த்தையின் வழியில் வாழ்ந்து எங்களையும் பிறரையும் அன்பு செய்து உமக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து, எங்களது வாழ்க்கையின் மூலம் நற்செய்தியைப் பறைசாற்றுபவர்களாக வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உலகின் மீது அன்பு கூர்ந்து தம்மையே எமக்கு உணவாகத் தந்த இறைவா!

அன்பிற்காகவும் ஆறுதல் தேடியும் தவிக்கும் உள்ளங்களை இனம் கண்டு, அவர்களுக்கு ஆறுதலாக இருந்திடவும், முதியோர்களின் தேவையறிந்து உதவிடவும் நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி : ஆசிரியை திருமதி. ஞா.சொஸ்தினா மேரி, மேலமெஞ்ஞானபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com